

PROPER USE OF CHOPPING BOARDS

砧板的正确使用方法

PENGGUNAAN PAPAN MEMOTONG YANG BETUL

வெட்டும் பலகைகளின் முறையான பயன்பாடு



Use separate chopping boards for preparation of ready-to-eat and raw food.

用不同的砧板来处理熟食及生食。

Gunakan papan memotong yang berlainan bagi menyediakan makanan sedia dimakan dan makanan mentah.

உண்பதற்கு தயாராக இருக்கும் உணவு மற்றும் சமைக்கப்படாத பச்சை உணவு ஆகியவற்றை தயார் செய்வதற்கு தனித்தனி வெட்டும் பலகைகளை பயன்படுத்தவும்.




Clean chopping boards regularly to remove grease and dirt.

经常清洗砧板，以清除油脂及污垢。

Bersihkan papan memotong dengan kerap untuk menanggalkan kesan minyak dan kotoran.

எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கை நீக்க வெட்டும் பலகைகளை ஒழுங்காக சுத்தம் செய்யவும்.



Replace chopping boards when they are excessively worn-out.

当砧板过度破损时，应更换砧板。

Gantikan papan memotong apabila ia telah lusuh.

அதிகமாக தேய்ந்துபோன வெட்டும் பலகைகளை மாற்றவும்.

A food hygiene tip brought to you by